பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? அதற்குப் பதிலாக அரசே நேரடியாக திருப்பூரிலே ஒரு குளத்தைக் கட்டித் தேக்கி நேரடியாக விற்பதற்காவது நடவடிக்கை எடுக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்,

மாண்புமிகு திரு, எஸ், கண்ணப்பன் : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே. இது சம்பந்தமாக நம்முடைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்கூட ஏற்கெனவே கேட்டிருக்கின்றார்கள், இது சம்பந்தமாக பிரச்சினை வருகின்ற நேரத்திலே தனியார்கள் நிலங்களிலே இருக்கின்ற கிணறுகள் மூலம் அந்தத் தண்ணீரை சில இடங்களில் லாரிகளில் எடுத்துச்செல்வதாக எங்களுக்கு தகவல் தரப்பட்டுள்ளது, அதற்குப் பின்னாலே நம்முடைய அதிகாரிகள் வந்து பார்க்கின்ற நேரத்திலே அவர்கள் சொந்த நிலங்களிலே இருக்கின்ற கிணறுகளில் இருந்து எடுக்கின்றதை அரசால் தடுக்க இயலாது, ஆனால் நம்முடைய பாசன வாய்க்காலிலேயிருந்து தண்ணீர் எடுப்பார்களேயானால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, ஆகவே முறைகேடாக யார் பயன்படுத்தினாலும் அரசு நடவடிக்கை எடுக்கும், திருப்பூர் நகரத்தைப் பொறுத்தவரையில், நம்முடைய அந்நிய செலாவணி ஈட்டுகின்ற நகரமாக இருக்கின்ற காரணத்தினாலே அந்த நகருக்கும் நம் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தெரிவித்த யோசனையை இந்த அரசு பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்,

(மாண்புமிகு பேரவைத் தலைவர் தலைமை)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 309, திரு. கா, சின்னசாமி. மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர்.

309—

கொல்லிமலையிலுள்ள கிராமங்களுக்கு மின்வசதி,

*4181 திரு, கா, சின்னசாமி : மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா:

(அ) சேலம் மாவட்டம், இராசிபுரம் வட்டம், கொல்லி மலையில் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி செய்யப்படாமல் உள்ளதை அரசு அறியுமா?

(ஆ) ஆம் எனில், இந்தக் கிராமங்களுக்கு மின்வசதி செய்து கொடுக்க அரசு ஆவன செய்யுமா?

1992 மார்ச் 23]

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ); சேலம் மாவட்டம் கொல்லிமலையில் இராசிபுரம் வட்டப்பகுதியில் மொத்தம் உள்ள எட்டு (8) பெரிய கிராமங்களில். ஏழு (7) பெரிய கிராமங்களுக்கு ஏற்கனவே மின்சார வசதி செய்யப்பட்டுவிட்டது, மீதமுள்ள ஒரு (1) பெரிய கிராமமாகிய அடக்கம்புதூர் கொம்பை கிராமத்திற்கு சூரிய ஒளிமூலம் இவ்வாண்டு (1991–92)க்குள் மின்வசதி செய்யப்படவுள்ளது,

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. கா. சின்னசாமி, இருக்கையில் இல்லை, திரு. எஸ். அன்பழகன்,

முற்பகல் 10–05

திரு. எஸ். அன்பழகன் ; மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கொல்லிமலையின் ஒரு பகுதி ராசிபுரம் வட்டத்திலும் இன்னொரு பகுதி நாமக்கல் வட்டத்திலும் வருகின்றன. நாமக்கல் வட்டத்தில் வருகிற கொல்லிமலைப் பகுதிக்கு மின்சாரம் முழுமையாகக் கொடுப்பதற்கான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளதா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே. தற்போது சேலம் மாவட்டம், கொல்லி மலையில், நாமக்கல் வட்டத்தைச் சேர்ந்த மின் வசதி இல்லாத 19 கிராமங்களுக்கு இவ்வாண்டு 31—3—1992-க்குள் மின்வசதி அளிக்க வேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டு, மின் இலாகா இன்றைக்கு செயலாற்றிக் கொண்டிருக்கிறது, அங்கே வனப் பகுதியிலே சாலைகள் சரியில்லாத காரணத்தினாலே சரியான முறையிலே உடனடியாக மின் இணைப்பு கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. அதையெல்லாம் சீரமைப்பதற்கான நட வடிக்கைகள் இன்றைக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆகவே, நாமக்கல் பகுதியிலுள்ள கிராமங்களுக்கும் மின் வசதி அளிப்பதற்கான உரிய நடவடிக்கையை இந்த அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துக்கொள்கிறேன்,

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திருமதி க. பழனியம்மாள்.

திருமதி க. பழனியம்மாள் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கொல்லிமலையில் மலைப்பகுதி சரியாக இல்லாத காரணத்தினால் மின் வசதி செய்து கொடுக்க முடியவில்லை யென்று அமைச்சர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள், பாதை

வசதி இருக்கின்ற சில கிராமங்களில்கூட இன்னும் மின்வசதி செய்து தரப்படாத நிலைமை இருக்கிறது, அங்கு மலைவாழ் மக்கள் மின்சாரம் இல்லாத காரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள், அதற்கான விரிவான நடவடிக்கை எடுத்து, வருகின்ற ஓராண்டுக் காலத்திற்குள்ளாவது அங்குள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார வசதி கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்று அறிய விரும்புகிறேன்,

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய சட்டமன்ற உறுப்பினருடைய கருத்தான ராசிபுரம் பகுதியிலே ஏறத்தாழ 61 கிராமங்களுக்கு அந்த கொல்லிமலைப் பகுதியிலே மின் இணைப்பு வழங்க வேண்டுமென்ற ஒரு இலக்கை நாங்கள் நிர்ணயித்திருக்கிறோம், நான் ஏற்கெனவே சொன்னதைப் போல, சாலை பகுதி மட்டு மல்லாமல். வன இலாகாவினுடைய அனுமதியையும் நாங்கள் பெறவேண்டியிருக்கிறது, அதாவது மின் பாதையை அமைப்பதற்கு வன இலாகாவினுடைய அனுமதி வேண்டியிருக்கிறது, அதற்கான அனுமதியை கோரியிருக்கிறோம், வன இலாகாவினுடைய அனுமதி கிடைத்த உடனேயே ராசிபுரம் பகுதியிலுள்ள 61 கிராமங்களுக்கும் மின் இணைப்பு வசதி செய்து தரப்படும் என்பதை நான் மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்,

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 310. திரு, வெ. பழனிசாமி, மாண்புமிகு பொதுப் பணித் துறை அமைச்சர்.

310—

திருப்பூர் இரயில்வே மேம்பாலம்,

*9320 திரு. வெ. பழனிசாமி : மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) திருப்பூர் இரயில்வே மேம்பாலம் (குன்றத்தூர்-திருப்பூர் பாலம்) கட்டும் பணிகள் எந்த நிலையில் உள்ளன?

(ஆ) பணிகள் எப்போது துவங்க உள்ளன?

(இ) பாலத்திற்கான மொத்த மதிப்பீட்டுத்தொகை எவ்வளவு?

(ஈ) இரயில்வே பகுதியில் பணிகள் துவங்க அரசால் எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது?